



(ஒன்பதாவது பாராளுமன்றம் - முதலாவது கூட்டத்தொடர்)

இல. 91.]

பாராளுமன்றம்

ஒழுங்குப் பத்திரம்

2021 ஆகஸ்ட் 17, செவ்வாய்க்கிழமை, மு.ப. 10.00 மணிக்கு

வாய்மூல விடைக்கான வினாக்கள்

1.

35/2020

கௌரவ ஹேஷா விதானகே,— நிதி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

(அ) வரையறுக்கப்பட்ட லங்கா புத்ர அபிவிருத்தி வங்கி ஆரம்பிக்கப்பட்ட திகதி முதல் இன்று வரையில் ஈடுபடுத்தப்பட்ட மொத்த மூலதனம், ஒதுக்குத் தொகையின் அளவு, பங்குகள் மீதான கிடைக்கப்பெற்ற வருமானம், சொத்துக்கள் மீதான கிடைக்கப்பெற்ற வருமானம், மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை, பணியாளர் ஒருவருக்காக செலவிடப்பட்ட தொகை, மீண்டெழாத செலவுகள், வரியாக அரசாங்கத்திற்குச் செலுத்தப்பட்ட தொகை, மற்றும் இலாபம் அல்லது நட்டம் எவ்வளவு என்பதை அவர் தனித்தனியாக இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

2.

139/2020

கௌரவ சமிந்த விஜேசிறி,— அரசாங்க சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,— (2)

(அ) “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனத்தின் கீழ் தொழில் வாய்ப்பற்ற பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பினை வழங்கும் நிகழ்ச்சித்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படுகின்றது என்பதை அவர் அறிவாரா?

(ஆ) (i) தொழில் வாய்ப்பற்ற பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்குவது தொடர்பில் பின்பற்றப்பட்ட நடவடிக்கை முறைகள் யாவையென்பதையும்;

(ii) மேற்படி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் இற்றைவரை தொழில் வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ள பட்டதாரிகளின் பெயர்கள் யாவையென்பதையும்;

(iii) அவர்கள் பணியாற்றும் தொழில் நிலையங்கள் யாவையென்பதையும்;

(iv) அவர்களின் கடமைப்பணிகளின் தன்மை யாதென்பதையும்;

அவர் குறிப்பிடுவாரா?

(இ) இன்றேல், ஏன்?

3.

170/2020

கௌரவ எஸ். எம். மரிக்கார்,— நிதி அமைச்சரைக் கேட்பதற்கு,— (2)

(அ) (i) மாலம்பே தொடக்கம் கொழும்பு - கோட்டை வரை இலகு மின்சார புகையிரதக் கருத்திட்டமொன்றைச் செயற்படுத்துவதற்கு முன்மொழியப்பட்டிருந்ததென்பதையும்;

(ii) மேற்படி கருத்திட்டத்திற்கு மண் பரிசோதனை மற்றும் காணிகளைச் சுவீகரிப்பதற்கு ஏற்புடைய நில அளவை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதென்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) (i) மேற்படி கருத்திட்டம் தொடர்ந்தும் செயற்படுத்தப்படுமா என்பதையும்;

(ii) ஆமெனில், மேற்படி கருத்திட்டம் தொடர்பாக மேற்கொள்வதற்கு எதிர்பார்த்துள்ள நடவடிக்கைகள் யாவையென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

4.

325/2020

கௌரவ புத்திக பத்திரண,— வனசீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) இலங்கைக்குத் தனித்துவமான ஊர்வன மற்றும் பாம்பு வகைகளின் எண்ணிக்கை எத்தனை;
- (ii) அவற்றுக்கு மத்தியில் அழிவடையும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதன் காரணமாக சிவப்பு தரவுப் புத்தகத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள ஊர்வன மற்றும் பாம்பு வகைகள் யாவை;
- (iii) இன்றளவில் அழிவடைந்துள்ள இலங்கைக்குத் தனித்துவமான ஊர்வன மற்றும் பாம்பு வகைகள் யாவை;
- என்பதை அவர் குறிப்பிடுவாரா?
- (ஆ) (i) இலங்கைக்குத் தனித்துவமான ஊர்வன மற்றும் பாம்பு வகைகள் தொடர்பாக அண்மையில் ஆய்வொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதா;
- (ii) ஆமெனில், அது மேற்கொள்ளப்பட்ட திகதி யாது;
- (iii) இன்றேல், அத்தகைய ஆய்வு நடத்தப்படுமா;
- என்பதையும் அவர் குறிப்பிடுவாரா?
- (இ) (i) இலங்கைக்குத் தனித்துவமான ஊர்வன மற்றும் பாம்பு வகைகளைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா;
- (ii) ஆமெனில், அந்நடவடிக்கைகள் யாவை;
- (iii) இன்றேல், அதற்கான காரணங்கள் யாவை;
- என்பதை அவர் மேலதிகமாகவும் குறிப்பிடுவாரா?
- (ஈ) இன்றேல், ஏன்?

5.

416/2020

கௌரவ மொஹமட் முஸம்மில்,— நிதி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் —
- (i) இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள எதனோல் லீற்றர்களின் அளவு;
- (ii) இலங்கையில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள எதனோல் லீற்றர்களின் அளவு;
- (iii) இலங்கையில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள எதனோல் ஒரு லீற்றர் விற்பனை செய்யப்பட்டுள்ள விலை;
- யாதென்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) (i) 2020 ஆம் ஆண்டில் இலங்கையில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள எதனோல் லீற்றர்களின் அளவு யாது;
- (ii) 2020 ஆம் ஆண்டில் இலங்கையில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள எதனோல் ஒரு லீற்றர் விற்பனை செய்யப்பட்டுள்ள விலை எவ்வளவு;
- என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) (i) 2018 - 2019 ஆம் ஆண்டுகளிலும் 2020 ஆம் ஆண்டிலும் இலங்கையில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள எதனோலின் ஒரு லீற்றர் விற்பனை செய்யப்பட்டுள்ள விலைகளுக்கு இடையில் வேறுபாடு உள்ளதா;
- (ii) ஆமெனில், அந்த வேறுபாடு யாது;
- என்பதை அவர் மேலும் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஈ) இன்றேல், ஏன்?

6.

580/2020

கௌரவ சாள்ஸ் நிர்மலநாதன்,— அரசாங்க சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரிடம் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) இலங்கையில் உள்ள ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவுக்கும் ஒரு பிரதேச சபை வீதம் நிறுவப்பட்டுள்ளதென்பதையும்;
- (ii) இற்றைவரை பிரதேச சபையொன்று நிறுவப்படாத மன்னார் மாவட்டத்தின் மடு, முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான், கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் வெற்றிலைக்கேணி ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு பிரதேச சபைகளை நிறுவுமாறு தொடர்ச்சியாக கோரிக்கைகள் விடுக்கப்பட்ட போதிலும் இற்றைவரை இக்கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டவில்லை என்பதையும்;
- (iii) மடு பிரதேச செயலகப் பிரிவில் உள்ள சின்னவலயங்கட்டு, காக்கையன்குளம், கல்மடு கட்டம்-2, இரணை இலுப்பைக்குளம் ஆகிய கிராமங்களில் வசிக்கும் மக்கள் தங்களுடைய தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கு 70 கி.மீ மேலதிகமாக பயணம் செய்து மாந்தை மேற்கு பிரதேச சபைக்கு செல்ல வேண்டியுள்ளதெனவும்;
- அவர் அறிவாரா?
- (ஆ) (i) ஆமெனில், சம்பந்தப்பட்ட 04 பிரதேச சபைகளை நிறுவுவதற்கு இற்றைவரை மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவையென்பதையும்;
- (ii) அதற்காக எடுக்கப்படும் காலம் யாதென்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

7.

621/2020

கௌரவ துஷார இந்துனில் அமரசேன,— சுகாதார அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) இலங்கை மருத்துவச் சபையில் தற்போது காணப்படுகின்ற வெற்றிடங்களின் எண்ணிக்கை ஒவ்வொரு பதவிப் பெயரின் பிரகாரம் வெவ்வேறாக எத்தனை;
- (ii) மேற்படி வெற்றிடங்களை நிரப்புவதற்காக அமைச்சரினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை;
- என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

8.

733/2020

கௌரவ கௌரவ இஷாக் ரஹுமான்,— பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் பொலிஸ் சார்ஜண்ட் பதவிக்கு கீழுள்ள பதவிகளில் பணிபுரியும் பட்டதாரி பொலிஸ் உத்தியோகத்தார்களின் எண்ணிக்கை எத்தனை;
- (ii) கல்வித் தகைமைகளுக்கு உகந்த பதவியுயர்வுகள் கிடைக்கப்படாமை காரணமாக மேற்படி உத்தியோகத்தார்கள் பாரிய மன விரக்திக்கும் மன அழுத்தத்திற்கும் உள்ளாகியுள்ளனர் என்பதை ஏற்றுக்கொள்வாரா;
- (iii) ஆமெனில், மேற்படி உத்தியோகத்தார்களின் கல்வித் தகைமைகளுக்கு உகந்த பதவி உயர்வுகளை வழங்கி அவர்களிடமிருந்து பயனுள்ள சேவையினை பொலிஸ் திணைக்களத்திற்குப் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா;
- (iv) மேற்படி உத்தியோகத்தார்களுக்கு பதவி உயர்வுகளை வழங்குவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள் யாவை;
- என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

9.

800/2020

கௌரவ (திருமதி) ரோஹிணி குமாரி விஜேரத்ன,— தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—(1)

(அ) தொழில் அமைச்சரின் செயலாளரது பயன்பாட்டுக்காக மாதாந்த வாடகை அடிப்படையில் வாகனமொன்று பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதென்பதை அவர் அறிவாரா?

(ஆ) (i) அவ்வாறாயின், அவ்வாகனம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள திகதி யாதென்பதையும்;
 (ii) அதற்காக செலுத்தப்படும் மாதாந்த வாடகைத் தொகை எவ்வளவென்பதையும்;
 (iii) வாகனம் பெற்றுக்கொள்ளப்பட்ட நிறுவனத்தின் பெயர் யாதென்பதையும்;
 (iv) அந்த நிறுவனத்தின் முகவரி யாதென்பதையும்;
 (v) அவ்வாகனத்தின் உரிமையாளரது பெயர் யாதென்பதையும்;
 அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இலங்கையானது அந்நியச் செலாவணி தொடர்பான பல சிக்கல்களை எதிர்நோக்கியுள்ள இத்தகைய சந்தர்ப்பத்தில் வாகனங்கள் வாடகைக்குப் பெற்றுக் கொள்ளப்படுவதை அங்கீகரிக்கின்றாரா என்பதையும் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

10.

1800/2021

கௌரவ றோஹண திசாநாயக்க,— வன சீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—(1)

(அ) (i) இயற்கையான சூழலில் சுதந்திரமாக நடமாடும் மந்திகள், குரங்குகளால் நெல், மரக்கறி, பழங்கள் மற்றும் சோளம் ஆகிய பயிர்களுக்கும், வீடுகள் போன்ற சொத்துகளுக்கும் அணில், கிளி போன்ற பிராணிகளுக்கும் தீங்கு விளைவிக்கப்படுவதை அறிவாரா என்பதையும்;

(ii) இவ்விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ள நிறுவனம் யாது என்பதையும்;

(iii) சுதந்திரமாக நடமாடும் மந்திகளையும் குரங்குகளையும் பிடித்து துல்லியமாக இனங்காணப்பட்ட பூங்காக்களில் விடுவிக்கும் வேலைத்திட்டமொன்று உள்ளதா என்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

பொது அலுவல்கள் ஆரம்பத்தின் போது பிரேரணை முன்னறிவித்தல்கள்

1.

பாராளுமன்றச் சபை முதல்வர்,— பாராளுமன்ற அமர்வு (இல.1),— பாராளுமன்ற நிலையியற் கட்டளை 8 இன் ஏற்பாடுகளினால் தடைபெறாமல், 2021 செப்டெம்பர் 06 ஆம் திகதி, திங்கட்கிழமை சபை அமர்வு தினமாக இருக்குமாக.

2.

பாராளுமன்றச் சபை முதல்வர்,— பாராளுமன்ற அமர்வு (இல.2),— பாராளுமன்ற நிலையியற் கட்டளை 8 இன் ஏற்பாடுகளினாலும், 2020 ஒக்டோபர் 06 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணையினாலும் தடைபெறாமல், 2021 செப்டெம்பர் 06 ஆம் திகதி திங்கட்கிழமை, சபை அமர்வு நேரம் மு.ப. 10.00 மணி முதல் பி.ப. 12.30 வரையும் மற்றும் பி.ப. 1.30 மணி முதல் பி.ப. 4.30 மணிவரையும் இருக்குமாக. பி.ப. 4.30 மணிக்கு சபாநாயகர் பாராளுமன்றத்தை வினாவின்றி ஒத்திவைப்பாராக.

3.

பாராளுமன்றச் சபை முதல்வர்,— பாராளுமன்ற அலுவல்கள்,— 2021 செப்டெம்பர் 06 ஆம் திகதி, திங்கட்கிழமைக்கான பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் காணப்படும் வாய்மூல விடைக்கான வினாக்கள் மீதான நடவடிக்கைகள் பாராளுமன்ற நிலையியற் கட்டளை 35 இன் ஏற்பாடுகளிலிருந்து விலக்குப்பெறுமாக.

4.

பாராளுமன்றச் சபை முதல்வர்,— பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு,— பாராளுமன்ற நிலையியற் கட்டளை 115 இன் ஏற்பாடுகளினாலும், 2020 ஆகஸ்ட் 27 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானத்தினாலும் தடைபெறாமல், பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவானது, சபாநாயகரைத் தவிசாளராகவும் பிரதிச்சபாநாயகர், குழுக்களின் பிரதித் தவிசாளர், பாராளுமன்றச் சபை முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர், அரசாங்கக் கட்சியின் முதற்கோலாசான், எதிர்க்கட்சியின் முதற்கோலாசான் மற்றும் தெரிவுக்குழுவினால் பெயர் குறித்து நியமிக்கப்படும் வேறு இருபத்தொரு (21) உறுப்பினர்களையும் கொண்டிருக்குமாக.

5.

பாராளுமன்றச் சபை முதல்வர்,— பாராளுமன்ற அமர்வு (இல. 3),— இப்பாராளுமன்றம் இன்று அதன் அமர்வு கலையும் போது 2021 செப்டெம்பர் 06 ஆம் திகதி, திங்கட்கிழமை மு.ப. 10.00 மணி வரை ஒத்திவைக்கப்படுமாக.

பிரேரணை முன்னறிவித்தல்களும் தினப்பணிகளும்

* 1.

கொரோனா வைரஸ் தொற்று (கொவிட்-19) (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.

(அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.)

* 2.

நிதி அமைச்சர்,— உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் கட்டளை (இல.1),— திருத்தப்பட்டவாறான, 1989 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 3இ ஆம் பிரிவின் கீழ் உற்பத்தி வரி தொடர்பில் நிதி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2021 ஏப்ரல் 05 ஆம் திகதிய 2222/2 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதும் 2021.08.03 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான கட்டளை அங்கீகரிக்கப்படுமாக.

(அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.)

* 3.

நிதி அமைச்சர்,— உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் கட்டளை (இல.2),— திருத்தப்பட்டவாறான, 1989 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 3 ஆம் பிரிவின் கீழ் உற்பத்தி வரி தொடர்பில் நிதி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2021 ஏப்ரல் 22 ஆம் திகதிய 2224/24 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதும் 2021.08.03 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான கட்டளை அங்கீகரிக்கப்படுமாக.

(அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.)

* 4.

நிதி அமைச்சர்,— சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் தீர்மானம் (இல.1),— (அத்தியாயம் 235) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் 10 ஆம் பிரிவின் கீழ் இறக்குமதித் தீர்வை வரி தொடர்பில் 2021.08.04 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட தீர்மானம் அங்கீகரிக்கப்படுமாக.

(2021 ஏப்ரல் 22 ஆம் திகதிய 2224/25 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை)

(அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.)

* 5.

நிதி அமைச்சர்,— சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் தீர்மானம் (இல.2),— (அத்தியாயம் 235) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் 10 ஆம் பிரிவின் கீழ் இறக்குமதித் தீர்வை வரி தொடர்பில் 2021.08.04 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட தீர்மானம் அங்கீகரிக்கப்படுமாக.

(2021 மே 17 ஆம் திகதிய 2228/2 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை)

(அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.)

* 6.

பாராளுமன்ற சபை முதல்வர்,— தற்போதுள்ள அமைச்சுகளின் கீழ் உள்வாங்கப்படாத அரசு நிறுவனங்களால் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படுகின்ற விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்கான பாராளுமன்ற விசேட குழு,—

தற்போதுள்ள அமைச்சுகளின் கீழ் உள்வாங்கப்படாத அரசு நிறுவனங்களால் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படுகின்ற விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக பாராளுமன்ற விசேட குழுவொன்று நியமிக்கப்படல் வேண்டுமென இந்த சபை தீர்மானிக்கின்றது.

2. (அ) பிரதம அமைச்சர் குழுவின் தவிசாளராதல் வேண்டும்.

(ஆ) அக் குழு தெரிவுக் குழுவினால் பெயர்குறித்து நியமிக்கப்பட்ட ஐந்து (5) உறுப்பினர்களைக் கொண்டிருத்தல் வேண்டும்.

(இ) பாராளுமன்றத்தினால் குழுவிற்கு ஆற்றப்படுத்தப்படும் விடயங்கள் தொடர்பில் ஆராய்வது குழுவின் கடமையாதல் வேண்டும்.

(ஈ) குழுவின் உறுப்பினர்களுக்கு மேலதிகமாக வேறு எவரேனுமொரு பாராளுமன்ற உறுப்பினர் குழுவின் தவிசாளரது அனுமதியின் பேரில் குழுக் கூட்டங்களில் பங்கேற்க முடியும்.

(உ) குழுவானது தேவையேற்படும் போது கூட வேண்டுமென்பதுடன் கூட்டம் நடைபெற்ற தினத்திலிருந்து இயன்றளவு விரைவாக சம்பந்தப்பட்ட விடயங்களை பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடலும் வேண்டும்.

(ஊ) குழுவின் கூட்டமானது பிரதம அமைச்சரின் செயலாளருடனான கலந்தாலோசனையுடன் கூட்டப்படல் வேண்டும்.

3. அக் குழுவிற்கு,—

(அ) குழுவின் கூட்ட நடப்பெண் தொடர்பில் தீர்மானமெடுப்பதற்கும்;

(ஆ) எவரேனும் ஒருவரை அக் குழுவின் முன்னர் அழைத்து விசாரிக்கவும், ஏதேனும் பத்திரத்தை, புத்தகத்தை, அறிக்கையை அல்லது வேறு ஆவணங்களை கேட்டுப் பெறுவதற்கும் பரிசீலனை செய்வதற்கும்; மற்றும்

(இ) குழுவிற்கு உதவுவதற்காக துறை சார்ந்த நிபுணத்துவம் கொண்ட நபர்கள் மற்றும் சிறப்பு நிபுணர்களின் சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கும்

அதிகாரம் இருத்தல் வேண்டும்.

* 7.

நிதி அமைச்சர்,— பெறுமதிசேர் வரிச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்,— 2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க பெறுமதிசேர் வரிச் சட்டத்தின் 75 ஆம் பிரிவின் கீழ், பெறுமதி சேர் வரி தொடர்பில் நிதி அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2021 மே 20 ஆம் திகதிய 2228/33 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதும் 2021.07.20 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான ஒழுங்குவிதிகள் அங்கீகரிக்கப்படுமாக.

(அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.)

* 8.

இலங்கைப் பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.

(அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.)

* 9.

தேருநர்களைப் பதிவுசெய்தல் (திருத்தச்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.

(அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.)

* 10.

நிதிச் சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.

(அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.)

* 11.

பெற்றோலிய வளங்கள் சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.

(அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.)

* 12.

நிதி அமைச்சர்,— மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழ் அறிவித்தல்,— (52 ஆம் அத்தியாயமான) மதுவரிக் கட்டளைச் சட்டத்தின், 8 ஆம் மற்றும் 30 ஆம் பிரிவுகளுடன் சேர்த்து வாசிக்கப்படும் 32 ஆம் பிரிவின் கீழ் மதுவரி தொடர்பில் நிதி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2021 பெப்ரவரி 25 ஆம் திகதிய 2216/16 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதும் 2021.08.03 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான அறிவித்தல் அங்கீகரிக்கப்படுமாக.

(மதுவரி அறிவித்தல் இலக்கம் 07/2021)

(அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.)

* 13.

நிதி அமைச்சர்,— உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் கட்டளை,— திருத்தப்பட்டவாறான, 1989 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 3 ஆம் பிரிவின் கீழ் உற்பத்தி வரி தொடர்பில் நிதி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2021 ஏப்ரல் 05 ஆம் திகதிய 2222/3 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதும் 2021.08.03 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான கட்டளை அங்கீகரிக்கப்படுமாக.

(அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.)

* 14.

நிதி அமைச்சர்,— துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் கீழ் கட்டளை (இல. 1),— 2011 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க, துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் 3(3) ஆம் பிரிவின் கீழ், துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீடு தொடர்பாக நிதி அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2021 பெப்ரவரி 22 ஆம் திகதிய 2216/3 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதும் 2021.08.03 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான கட்டளை அங்கீகரிக்கப்படுமாக.

(அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.)

* 15.

நிதி அமைச்சர்,— துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் கீழ் கட்டளை (இல. 2),— 2011 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க, துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் 3(3) ஆம் பிரிவின் கீழ், துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீடு தொடர்பாக நிதி அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2021 மார்ச் 09 ஆம் திகதிய 2218/51 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதும் 2021.08.03 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான கட்டளை அங்கீகரிக்கப்படுமாக.

(அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.)

* 27.

நிதி அமைச்சர்,— வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் (இல.3),— 2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க, வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் 7 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 29 ஆம் பிரிவின் கீழ், நிதி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2021 யூலை 06 ஆம் திகதிய 2235/22 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதும் 2021.08.05 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான ஒழுங்குவிதிகள் அங்கீகரிக்கப்படுமாக.

(அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.)

* 28.

நிதி அமைச்சர்,— வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் கீழ் கட்டளை,— 2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க, வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் 22 ஆம் பிரிவின் கீழ், நிதி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2021 யூலை 02 ஆம் திகதிய 2234/49 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதும் 2021.08.05 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான கட்டளை அங்கீகரிக்கப்படுமாக.

(அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.)

* 29.

கைத்தொழில் அமைச்சர்,— தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்,— 1993 ஆம் ஆண்டின் 50 ஆம் இலக்க தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபைச் சட்டத்தின் பிரிவு 14(1)(ஊ) மற்றும் 15 ஆம் பிரிவுடன் உடன் வாசிக்க வேண்டிய, 53 ஆம் பிரிவின் கீழ் இரத்தினக்கல் மற்றும் ஆபரண உரிமக் கட்டணம் தொடர்பில் கைத்தொழில் மற்றும் வழங்கல் முகாமைத்துவ அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2020 மார்ச் 02 ஆம் திகதிய 2165/1 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையின் அச்சப் பிழைகள் திருத்தப்பட்டு, 1993 ஆம் ஆண்டின் 50 ஆம் இலக்க தேசிய இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரணங்கள் அதிகார சபைச் சட்டத்தின் பிரிவு 53 இன் கீழ் கைத்தொழில் அமைச்சரால் ஆக்கப்பட்டு 2021 ஏப்ரல் 01 ஆம் திகதிய 2221/49 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதும் 2021.06.23 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான ஒழுங்குவிதிகள் அங்கீகரிக்கப்படுமாக.

(அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.)

* 30.

நிதி அமைச்சர்,— இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்,— 1985 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்கச் சட்டத்தின் மூலமும் 1987 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்கச் சட்டத்தின் மூலமும் திருத்தப்பட்டவாறான, 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் 4(1) மற்றும் 14 ஆம் பிரிவுகளுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய அச்சட்டத்தின் 20 ஆம் பிரிவின் கீழ், நிதி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2021 மே 06 ஆம் திகதிய 2226/48 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதும் 2021.06.23 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான ஒழுங்குவிதிகள் அங்கீகரிக்கப்படுமாக.

(அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.)

* 31.

ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவலை தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகச் சட்டமூலம் — விவாதம் ஒத்திவைக்கப்பட்ட விடயம் (2021 யூலை 08) [1].

* 32.

பிரதம அமைச்சர் மற்றும் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் திட்டச் செயற்படுத்துகை அமைச்சர், புத்தச்சாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் மற்றும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர்,— 2015 சனவரி மாதம் 08 ஆம் திகதியிலிருந்து 2019 நவம்பர் மாதம் 16 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் பதவி வகித்த அரசாங்க உத்தியோகத்தார்கள், அரசாங்க கூட்டுத்தாபனங்களின் ஊழியர்கள், முப்படையினர் மற்றும் பொலிஸ் சேவை உறுப்பினர்கள் ஆகியோர்களுக்கு இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் அரசியல் ரீதியிலான பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராய்ந்து தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கான சனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் தீர்மானங்களையும் சிபாரிசுகளையும் செயற்படுத்துதல்,—

மேற்குறித்த விடயம் சம்பந்தமாக அதிமேதகு சனாதிபதி அவர்களினால் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்ட 2021.01.15 ஆம் திகதிய அமைச்சரவை விஞ்ஞாபனத்திற்கு ஏற்புடைய அமைப/21/0105/301/003 ஆம் இலக்க, 2021.02.15 ஆம் திகதிய அமைச்சரவைத் தீர்மானத்திற்கு ஏற்ப பின்வரும் விடயங்கள் சம்பந்தமாக அமைச்சரவையின் அனுமதி வழங்கப்பட்டுள்ளது:—

- (அ) சனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையை (அதன் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் தொகுதிகளையும், எழுத்துப் பிழைகள் மற்றும் அச்சப் பிழைகள் என்பவற்றைத் திருத்தும் பின் இணைப்பையும் உள்ளடக்கிய) பிரேரணை அங்கீகாரமொன்றினூடாக பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பித்தல்;
- (ஆ) அந்த இறுதி அறிக்கையின் முதலாம் தொகுதியின் 08 ஆம் இலக்க விடயத்தின் கீழ் சுட்டிக்காட்டப்பட்டுள்ள ஊழல் எதிர்ப்புக் குழு சம்பந்தமாக அந்த ஆணைக்குழுவினால் செய்யப்பட்டுள்ள தீர்மானங்களையும், சிபாரிசுகளையும் நடைமுறைப்படுத்தல்;
- (இ) குறித்த 08 ஆம் இலக்க விடயத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 1 ஆம் இலக்கத் தீர்மானம் மற்றும் 1 ஆம் இலக்க சிபாரிசு என்பவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு விசேட சனாதிபதி விசாரணை ஆணைக்குழுவொன்றினை நியமித்தல் அல்லது பாராளுமன்றத்தினால் அதற்காக விதித்துரைக்கப்படும் பிற பொருத்தமான வழிமுறையொன்றினை மேற்கொள்ளுதல்;
- (ஈ) மேற்குறித்த விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையின் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் தொகுதிகளில் மற்றும் அந்த இறுதி அறிக்கையின் எழுத்துப் பிழைகள் மற்றும் அச்சப் பிழைகள் என்பவற்றைத் திருத்தும் பின் இணைப்பில் 08 ஆம் இலக்க விடயத்திலும் 09 ஆம் இலக்க விடயத்தில் I முதல் LXI வரையிலுமுள்ள முறைப்பாடுகளுக்கு உரியதாக அந்த ஆணைக்குழுவினால் எடுக்கப்பட்டுள்ள தீர்மானங்களையும் சிபாரிசுகளையும் நடைமுறைப்படுத்தும் பொருட்டு, இந்த தீர்மானங்கள் மற்றும் சிபாரிசுகளை இலஞ்ச அல்லது ஊழல் முறைப்பாடுகள் பற்றி புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவுக்கும் அரசாங்க சேவைகள் ஆணைக்குழுவுக்கும் பொலிஸ்மா அதிபருக்கும் உரிய அமைச்சுக்களுக்குப் பொறுப்பான அமைச்சர்களுக்கும் அமைச்சுக்களின் செயலாளர்களுக்கும் உரிய அதிகாரிகளுக்கும் அனுப்புதல்; மற்றும்
- (உ) குறித்த இறுதி அறிக்கையின் மூன்றாம் தொகுதியில் 10 ஆம் இலக்க விடயத்தின் கீழ் குறிப்பிடப்படும் முறைப்பாடுகளுக்கு உரியதாக குறித்த சனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் எடுக்கப்பட்டுள்ள தீர்மானங்களையும் சிபாரிசுகளையும் நடைமுறைப்படுத்தல்

அதற்கேற்ப, மேலே (இ) இல் குறிப்பிடப்பட்டவாறு 2221/54 ஆம் இலக்க, 2021.04.01 ஆந் திகதிய அதிவிசேட வர்த்தமானி ஊடாக அதிமேதகு சனாதிபதி அவர்களினால் விசேட சனாதிபதி விசாரணை ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளமையினால், மேற்குறித்த அமைச்சரவைத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையில் உள்ளடங்கியுள்ள 08 ஆம் இலக்க விடயத்தின் தீர்மானங்கள் மற்றும் சிபாரிசுகளை நடைமுறைப்படுத்துவது சம்பந்தமாக விசேட சனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை கிடைத்த பின்பு கருத்திற்கொள்வதற்கு உட்பட்ட வகையில் குறித்த அமைச்சரவைத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராய்ந்து தகவல்கள் பெற்றுக்கொள்ளப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையின் (அதன் முதலாம், இரண்டாம், மூன்றாம் தொகுதிகளையும் எழுத்துப் பிழைகள் மற்றும் அச்சுப் பிழைகள் என்பவற்றைத் திருத்தும் பின் இணைப்பினையும் உள்ளடக்கிய) 08 ஆம் இலக்க விடயத்தைத் தவிர்த்து 09 மற்றும் 10 ஆம் இலக்க விடயங்களில் உள்ளடங்கியுள்ள தீர்மானங்களையும் சிபாரிசுகளையும் மேலே (ஈ) மற்றும் (உ) இல் குறிப்பிடப்பட்டவாறு நடைமுறைப்படுத்த வேண்டுமென இப்பாராளுமன்ற பிரேரணை நிறைவேற்றுமாக.

33.

சொத்துக்களையும் பொறுப்புக்களையும் வெளிப்படுத்தல் (திருத்தச்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.

34.

புகையிலை வரி (திருத்தச்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.

* அரசாங்க அலுவல்களைக் குறிக்கின்றது.

[1] “சட்டமூலம் இப்பொழுது இரண்டாம் முறையாக மதிப்பிடப்பெறுமாக” எனப் பிரேரணை கொண்டுவரப்பட்டு எடுத்தியம்பப்பெற்றது.
